



ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து பயணிகள், பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில், மற்றும் பேருந்து முனையங்களில் இருக்கும்போது மருத்துவரீதியல்லாத முகக் கவசங்களை அணிய பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறார்கள்

ப்ராம்ப்ட்டன், ON (மே 22, 2020) – உடல்ரீதியான சமூக இடைவெளி விடுதல் என்பது ஒரு சவாலாக இருக்குமிடங்களாகிய பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள், இப்போது மருத்துவரீதியல்லாத முகக் கவசங்களை அணியுமாறு ஒன்ட்டேரியோ அரசாங்கமும் மற்றும் ரீஜன் ஆஃப் பீல் அமைப்பும் பெரிதும் பரிந்துரைக்கிறார்கள். கோவிட் 19 (COVID-19) தொற்று பரவல் ஆபத்து காரணமாக, குடியிருப்பு வாசிகள் மற்றும் அலுவலர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நகரின் நிர்வாகத்தினர் கருதுகிறார்கள், மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர போக்குவரத்து பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில் மற்றும் பேருந்து முனையங்களில் மருத்துவரீதியல்லாத முகக் கவசங்களை அணியுமாறு பெரிதும் பரிந்துரைக்கிறார்கள்.

பேருந்து பயணிகள் அனைவரும், பேருந்து முனையங்களில், பேருந்து நிறுத்தங்களில் மற்றும் பேருந்துகளில் இருக்கும்போது, ஒருவருக்கு ஒருவர் 6 அடி தூரம் (2 மீட்டர்) தள்ளியிருந்தபடி உடல்ரீதியான சமூக விலகலுக்கான இடைவெளி விடுமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.

மருத்துவரீதியல்லாத முகக் கவசங்களைப் பற்றிய தகவல்களுக்கு ரீஜன் ஆஃப் பீல் –

இன் [வலைத்தளத்திற்கு](#) மற்றும் ஒன் ட்டேரியோ அரசாங்கத்தின் [வலைத்தளத்திற்கு](#) வருகை புரியவும்.

கோவிட்-19 (COVID-19) பாதுகாப்பு நடவடிக்கைகள்

மேம்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி அவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் வேலை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு 48 மணிக்கொரு முறை பேருந்துகளின் அனைத்து பரப்புகள், இயக்குபவர் அமருமிடம் மற்றும் அனைத்து இருக்கைகளையும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையின் இலக்காகும். தற்சமயம் பெரும்பாலான பேருந்துகளில் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன. பேருந்து முனையங்கள் மற்றும் நிறுத்தங்களில் உள்ள மேற்பரப்புகளும் கூட தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கப்படும். பேருந்து பயணியர் தங்கள் கைவசம் தமது உபயோகத்திற்காக இதுபோன்ற கிருமி நாசினி, கைகளைக் கழுவும் சுகாதார பொருட்களை வைத்திருந்து தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆபத்துக்களைக் கண்காணிப்பதற்காக, பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர அவசரகால நடவடிக்கைகளுக்கான அலுவலகம் (Brampton Emergency Measures Office)

ஆகியோருடன் சேர்ந்து ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. வாடிக்கையான புது தகவல்களுக்காக வருகை புரியவும்: www.brampton.ca/covid19 மற்றும் சேவை பற்றிய புதுத்



தகவல்களுக்கு வருகை புரியவும்: bramptontransit.com அல்லது @bramptontransit ஐ ட்விட்டரில் பின்பற்றவும். கேள்விகள் ஏதுமிருந்தால், ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவைக்கான தொடர்பு மையத்தை 905.874.2999 என்ற எண்ணில் அழைத்து கேட்கலாம்.

அறிஞர் கூற்றுக்கள்

“இந்த நகரில் வசிக்கின்ற நமது சமூகத்தின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிகமிக முக்கியமானது. ஒன்ட்டேரியோ அரசாங்கம் மற்றும் ரீஜன் ஆஃப் பீல் அமைப்பின் பரிந்துரையைப் பின்பற்றி, பேருந்துகள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் பேருந்து முனையங்களில் மருத்துவரீதியல்லாத முகக் கவசங்களை அணியுமாறு அனைத்து ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து பயணிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். கோவிட்-19 (COVID-19) தொற்று பரவலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடுவோமாக.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து பயணிகளுக்கு, பாதுகாப்பாக போக்குவரத்து செய்கின்ற சந்தர்ப்பங்களை வழங்கவும், நமது போக்குவரத்தினை இயக்குபவர்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை வழங்கவும் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, ஒன்ட்டேரியோ அரசாங்கம் மற்றும் ரீஜன் ஆஃப் பீல் அமைப்பின் பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு பேருந்து பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca